

## ஸ்ரீஸ்ரீஸுகுணதர்பணஸ்தோத்ரம்

ஓம் || யா ஸுகம்தாஸ்யநாஸாதிநவத்வாராகிலேந யா |  
தூராதர்ஷா ஸர்வஸஸ்யோதயார்தம் யா கரீஷிணீ || ௧ ||

யா நித்யபுஷ்டா ஸர்வாம்கைஃ ஸௌம்தர்யாதிகுணைரபி |  
ஈஸ்வரீம் ஸர்வபூதாநாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம் || ௨ ||

மாதர்லக்ஷ்மி நமஸ்துப்யம் மாதவப்ரியமாநிநி |  
யுவாம் விஸ்வஸ்ய பிதராவிதரேதரயோகிநௌ || ௩ ||

ஸமநா கில மாதஸ்த்வமமுநா ததயோகிநீ |  
மம நாதேந தேவஸ்ச விமநாஸ்ச ந ஸ த்வயி || ௪ ||

த்வம் வேதமாநிநீ வேதவேத்யஃ கில ஸ தே ப்ரியஃ |  
த்வம் மூலப்ரக்ருதிர் தேவீ ஸ சாதிபுருஷஃ கில || ௫ ||

யஸ்த்வாமுரஸி தத்தேம்ப கௌஸ்துபத்யுதிபாஸிதே |  
ஸ த்வாம் நைவாச்யுதஃ ஸர்வஸ்யாத்யயே ஸத்யபி த்யஜேத் || ௬ ||

தேவி த்வம் லலநாரத்நம் தேவோஸௌ புருஷோத்தமஃ |  
யுவாம் யுவாநௌ ஸததம் யுவயோர்ந வயோதிகஃ || ௭ ||

த்வம் பத்மிநீ பத்மவக்த்ரா பத்மாக்ஷீ பத்மவிஷ்டரா |  
பத்மத்வயதரா பத்மகோஸோத்யத்ஸ்தநஸோபநா || ௮ ||

பத்மஹஸ்தா பத்மபாதா பத்மநாபமநஃப்ரியா |  
பத்மோத்பவஸ்ய ஜநநீ பத்மா ச வரவர்ணிநீ || ௯ ||

அம்பாம் பீதாம்பரஸர்ரோணீம் லம்பாலகலஸந்முசீம் |  
பிம்பாதரோஷ்டீம் கஸ்தூரிஜம்பாலதிலகாம் பஜே || ௧௦ ||

ரத்நோத்தீப்தஸுமாம்கல்யஸுத்ராவ்ருதஸிரோதராம் |  
கும்தலப்ரபயோத்தம்டகம்டமம்டலமம்டிதாம் || ௧௧ ||

குசகம்சுகஸம்சாரிஹாரநிஷ்கமநோஹராம் |  
காம்சீகிம்கிணிமம்ஜீரகம்கணாத்யைரலம்க்ருதாம் || ௧௨ ||

## ஸ்ரீஸ்ரீஸுகுணதர்பணஸ்தோத்ரம்

ஸுவர்ணமம்டபே ரத்நசித்ரஸிம்ஹாஸநோத்தமே |  
நமாமி ஹரிணா ஸாகமிம்திராம் க்ருதமம்திராம் || ௧௩ ||

ப்ரஹ்மாத்யா விபுதஸ்ரேஷ்டா ப்ரஹ்மாண்யாத்யாஃ ஸுராம்கநாஃ |  
யாம் பூஜயம்தே ஸேவம்தே ஸா மாம் பாது ரமா ஸதா || ௧௪ ||

ஸர்வாலம்காரபரிதௌ ஸர்வஜ்ஞௌ ஸர்வஸத்குணௌ |  
ஸர்வாதிஸர்வபக்தௌகஸர்வஸர்வஸ்வதாயகௌ || ௧௫ ||

ஸுமுகௌ ஸும்தரதரௌ ஸுநாஸௌ ஸுகசித்தநா |  
ஸுராராதிதபாதாப்ஜௌ ரமாநாராயணௌ ஸ்துமஃ || ௧௬ ||

சதுஷ்கபர்தா யா தேவீ சதுராஸ்யாதிபிஃ ஸ்துதா |  
சதுர்வேதோதிதகுணா சதுர்மூர்தேர்ஹரேஃ ப்ரியா || ௧௭ ||

க்ருதப்ரதீகாம் தாம் நித்யம் க்ருதபூர்ணாந்நதாயிநீம் |  
யதேஷ்டவித்ததாத்ரீம் ச ந்தோஸம்யபயதாம் ஸ்ரியம் || ௧௮ ||

வாதிராஜேந ரசிதம் ஸ்ரீஸ்ரீஸுகுணதர்பணம் |  
இமம் ஸ்தவம் படந்மர்த்யஃ ஸ்ரீமாந் ஸ்யாந்நாத்ர ஸம்ஸயஃ || ௧௯ ||

|| இதி ஸ்ரீமத்வாதிராஜபூஜ்யசரணவிரசிதம் ஸ்ரீஸ்ரீஸுகுணதர்பணஸ்தோத்ரம்  
ஸம்பூர்ணம் ||